

26

R. MANJUNATHA

INDEPENDENT CANDIDATE

1936

Serial No.

வரிசை எண்:

REGISTER FOR MAINTENANCE OF DAY TO DAY ACCOUNTS OF ELECTION EXPENDITURE BY CONTESTING CANDIDATES

தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் அன்றாடச் செலவு குறித்த
கணக்குகளை வைத்து வருவதற்கான பதிவேடு

Signature of the District Election Officer.

Collector of.....District.

மாவட்டத் தேர்தல் அதிகாரியின் கையொப்பம்.

.....மாவட்ட ஆட்சித் தலைவர்.

man hkt
தேர்தல் நடத்தும் அலுவலர்
4-மதில சென்னை மாநகரம்
மதில வட்டார துணை ஆணையர்
பெருநகர சென்னை மாநகராட்சி

(Part A)
(பாகம் A)Register for Maintenance of Day to Day Accounts of Election Expenditure by Contesting Candidates
தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் அன்றாடச் செலவு குறித்த கணக்குகளை வைத்து வருவதற்கான பதிவேடுName of the Candidate: MANJUNATHA . R.
வேட்பாளரின் பெயர்:Name of Political Party, if any: Independent
ஏதேனும் அரசியல் கட்சியைச் சார்ந்தவராக இருப்பின் அதன் பெயர்:Constituency from which contested: Chennai central
போட்டியிட்ட தொகுதியின் பெயர்:Date of Declaration of Result: 04/06/2024
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள்:Name and address of Election Agent: SUKUMAR
தேர்தல் முகவரின் பெயரும் முகவரியும்:Total expenditure incurred/authorized:
செய்யப்பட்ட/செய்ய அதிகாரமளிக்கப்பட்ட மொத்தச் செலவு:

(From the date of nomination to the date of declaration of result of election, both dates inclusive)

(வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள் வரை, இரு நாட்களும் உட்பட)

1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/ event செலவு செய்யப்பட்ட நாள்/திகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது +நிலுவையாக உள்ளது)	Name and address of payee தொகை வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent வேட்பாளர் செய்த செலவு/அவருடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அக்கட்சியில் அதிகாரமளிக்கப்பட்ட செலவுத் தொகை (அந்த அரசியல் கட்சியின் பெயர்)	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளித்த நபரின்/சங்கத்தின்/அமைப்பின்/ ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்புரை (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிட ஒன்றின் வீதம்							
27/05/24	Deposit Amount	1	25000	25000		1				

M. Raju

1	2		3	4	5	6	7	8	9
Date of expenditure/event செலவு செய்யப்பட்ட நாள்/திகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை		Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + நிலுவையாக உள்ளது)	Name and address of payee தொகை பெறும் முகவரியும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent வேட்பாளர் செய்த செலவு/அவருடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அரசியல் கட்சியின் பெயர்	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளித்த நபரின்/சங்கத்தின்/அமைப்பின்/ ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்புரை (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிட் ஒன்றின் விலை						
24-07-2019	Auto & employ Salary	1	2000		2				
31/07/2019	Auto & employ	2	20,000		4				
21/07/2019	Auto & employ		3000		5				

M. Anantha...

1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/event செலவு செய்யப்பட்ட நாள்/திகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + நிலுவையாக உள்ளது)	Name and address of payee தொகை வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசிது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent வேட்பாளர் செய்த செலவு/அவருடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அரசியல் கட்சியின் பெயர்	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளித்த நபரின்/சங்கத்தின்/அமைப்பின்/ ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்புரை (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிட் ஒன்றின் வீதம்							
31/01/24	Room Book	1		4,000/-		6				
31/01/24	Employ ee Salary	2		4,000/-		7				
31/04/24	Food	2		612.00		8				
02/04/24	Food	2		239.-		9				
02/04/24	Food	2		5,000		10				
02/04/24	Food	2		310		11				
03/04/24	Food for Implants	3		630		12				

M. Raju

1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/event செலவு செய்யப்பட்ட நாள்/திகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + திரும்பவேண்டியது உள்ளது)	Name and address of payee வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent வேட்பாளர் செய்த செலவு/அவருடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அக்கட்சியில் அதிகாரமளிக்கப்பட்ட செலவுத் தொகை (அந்த அரசியல் கட்சியின் பெயர்)	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளித்த நபரின்/சங்கத்தின்/அமைப்பின்/ ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிட்டின் விலை							
02/04/24	Employer Salary	2	1000	2000		13				
02/04/24	Food for Employer	3	127	347		14				
04/04/24	Banar	1	45	45		15				
04/04/24	Employer Salary	2	1000	2000		16				
04/04/24	Banner & Design for Auto	2	750	1,500		17				

M. Arjunan

1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/event செலவு செய்யப்பட்ட நாள்திகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + நிலுவையாக உள்ளது)	Name and address of payee தொகை வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent கேட்பாளர் செய்த செலவு/அவருடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அதிகாரமளித்த அரசியல் கட்சியின் பெயர்	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளித்த நபரின்/சங்கத்தின்/அமைப்பின்/ ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்புரை (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிட் ஒன்றின் விலை							
06/04/24	Food for employ	3		480 /		18 /				
				347 /		19 /				
07/04/24	Food for employ	3								
		2		231 /		20 /				
07/04/24	Food for employ									
				329 /		21 /				
07/04/24	Food for employ	3								

Manjuna K. 2

1	2		3	4	5	6	7	8	9
Date of expenditure/event செலவு செய்யப்பட்ட நாள்/திகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை		Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + நிலுவையாக உள்ளது)	Name and address of payee தொகை வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent வேட்பாளர் செய்த செலவு/அவருடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அக்கட்சியில் அதிகாரமளிக்கப்பட்ட செலவுத் தொகை (அந்த அரசியல் கட்சியின் பெயர்)	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளித்த நபரின்/சங்கத்தின்/அமைப்பின்/ ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்புரை (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிட் ஒன்றின் விலை						
08/04/24	Food for employees	2	231		22				
	Total.			73,301					
				72,301				Amper Sor of Rs.25,000 Amper Conducter } 72,301 Residue	

ASSISTANT EXPENDITURE OBSERVER (HQ)
04-Chennai Central Parliamentary Constituency

ASSISTANT EXPENDITURE OBSERVER
04-Chennai Central Parliamentary Constituency

(Part B)

(பாகம் B)

Cash Register for Maintenance of Day to Day Accounts by Contesting Candidates

தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் அன்றாடச் செலவு குறித்த கணக்குகளை வைத்து வருவதற்கான ரொக்கப் பதிவேடு

Name of the Candidate:

R. MANJUNATHA

வேட்பாளர் பெயர்:

Name of Political Party, if any :

ஏதேனும் அரசியல் கட்சியை சார்ந்தவராக இருப்பின் அதன் பெயர்:

Constituency from which contested:

போட்டியிட்ட தொகுதியின் பெயர்:

CHENNAI CENTRAL - மத்திய சென்னை

Date of Declaration of Result:

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள்:

Name and address of Election Agent:

தேர்தல் முகவரின் பெயரும் முகவரியும்:

SUKUMAR,

(From the date of nomination to the date of declaration of result of election, both dates inclusive)

(வேட்புறு நாட்கள் செய்யப்பட்ட நாள் முதல், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள் வரை, இரு நாட்களும் உட்பட)

Receipt வரவுகள்				Payment செலுத்தப்பட்ட தொகை				Balance Amount எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)
Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received தொகை பெறப்பட்ட நபர்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/பிற அமைப்புகளின் பெயர் மற்றும் முகவரி	Receipt No. ரசீது எண்	Amount தொகை	Bill No./ Voucher No. and Date பட்டி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Name of Payee and Address தொகை செலுத்தியவரின் பெயர் மற்றும் முகவரி	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை	Places at which or person with whom the balance is kept (if cash is kept at more than one place/persons, mention name and balance available) எஞ்சியுள்ள தொகை எந்தெந்த இடங்களில் அல்லது எந்தெந்த நபரிடம் உள்ளது என்பது (ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில்தரங்களிடம் ரொக்கம் ஏதேனும் இருந்தால் அவர்களின் பெயர் மற்றும் அவர்களிடம் எஞ்சியுள்ள தொகை ஆகியவற்றைக் குறிப்பிடவும்)	Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணைவின் 7ம் நெடுமத்தியின் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பகுதி-A அட்டவணைவின் 2ம் நெடுமத்தியின் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
1	2	3	4	5	6	7	8	9	10
24/03/24	Deposit Amount (RO Central Chennai)		25,000	1	RO (Central Chennai)	Deposit	25,000	NIL	Nomin. fee Challan No.

Receipt வரவுகள்				Payment செலுத்தப்பட்ட தொகை				Balance Amount எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)
Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received தொகை பெறப்பட்ட நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/பிற அமைப்புகளின் பெயர் மற்றும் முகவரி	Receipt No. ரசீது எண்	Amount தொகை	Bill No./Voucher No. and Date பட்டி எண்/ரசீது எண் மற்றும் நாள்	Name of Payee and Address செலுத்தியவரின் பெயர் மற்றும் முகவரி	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை		
1	2	3	4	5	6	7	8	9	10
31/03/2024	Auto/ Employee Salary (Sugumar)		2000	2	Sugumar	Auto/Petro Employee	2000		
31/03/2024	Auto/ Employee/Petro Salary (Sugumar)		2000	4	Sugumar	Auto/Petro Employee Salary	20,000		
31/03/2024	Affidavit file & Typing (Sharmagan)			5	Sharmagan	Affidavit Typing	3000		
31/03/2024	SRS PC Room (SRS manager)			6	SRS manager	Room	4,000		

Manjushree

Receipt வரவுகள்				Payment செலுத்தப்பட்ட தொகை				Balance Amount எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)
Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received தொகை பெறப்பட்ட நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/பிற அமைப்புகளின் பெயர் மற்றும் முகவரி	Receipt No. ரசீது எண்	Amount தொகை	Bill No./Voucher No. and Date பட்டி எண்/ரசீது எண் மற்றும் நாள்	Name of Payee and Address செலுத்தியவரின் பெயர் மற்றும் முகவரி	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை	Places at which or person with whom the balance is kept (if cash is kept at more than one place/persons, mention name and balance available) எஞ்சியுள்ள தொகை எந்தெந்த இடங்களில் அல்லது எந்தெந்த நபரிடம் உள்ளது என்பது (ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில்/நபர்களிடம் கொக்கம் ஏதேனும் இருந்தால் அவர்களின் பெயர் மற்றும் அவர்களிடம் எஞ்சியுள்ள தொகை ஆகியவற்றைக் குறிப்பிடவும்)	Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணைபின் 7ம் நெடும்தலில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பகுதி-A அட்டவணைபின் 2ம் நெடும்தலில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
1	2	3	4	5	6	7	8	9	10
11/03/24	Chinna Samy .			7	Chinna Samy	Employer Salary	4000		
11/03/24	Balaya Bharan Hotel			8	Balaya Bharan	Food	612		
21/04/24	Shee Balaya Bharan Hotel			9	Balaya Bharan	Food	239		
21/04/24	Perumal			10	Pamphlet Board Perumal	Pamphlet Printing	5,000		
21/04/24	Hotel Ananda.			11	Hotel Ananda.	Food	310		

Varjuna...

Receipt அரவுகள்				Payment செலுத்தப்பட்ட தொகை			Balance Amount எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)	
Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received தொகை பெறப்பட்ட நபர்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/பிற அமைப்புகளின் பெயர் மற்றும் முகவரி	Receipt No. ரசீது எண்	Amount தொகை	Bill No./Voucher No. and Date பட்டி. எண்/ரசீது எண் மற்றும் நாள்	Name of Payee and Address தொகை செலுத்தியவரின் பெயர் மற்றும் முகவரி	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை	Places at which or person with whom the balance is kept (if cash is kept at more than one place/persons, mention name and balance available) எஞ்சியுள்ள தொகை எந்தெந்த இடங்களில் அல்லது எந்தெந்த நபரிடம் உள்ளது என்பது (ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில்/நபர்களிடம் கொக்கம் ஏதேனும் இருந்தால் அவர்களின் பெயர் மற்றும் அவர்களிடம் எஞ்சியுள்ள தொகை ஆகியவற்றைக் குறிப்பிடவும்)	Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணைபின் 7ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பகுதி-A அட்டவணைபின் 2ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
1	2	3	4	5	6	7	8	9	10
21/04/2024	Aruni Veg Hotel			12	Aruni Veg Hotel	Food	630 ✓		
21/04/2024	Sugumaravan			13	Sugumaravan	(Employ Salary)	2000		
24/04/2024	Sree Akshayan Hotel			14	Sree Akshayan Hotel	Food	347 ✓		
24/04/2024	Sree Akshayan			15	Sree Akshayan Hotel	Bread	45 ✓		

M. Sugumaravan, P.

Receipt வரவுகள்		Payment செலுத்தப்பட்ட தொகை						Balance Amount எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)
Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received தொகை பெறப்பட்ட நபர்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/பிற அமைப்புகளின் பெயர் மற்றும் முகவரி	Receipt No. ரசீது எண்	Amount தொகை	Bill No./Voucher No. and Date பட்டி. எண்/ரசீது எண் மற்றும் நாள்	Name of Payee and Address தொகை பெறுபவரின் பெயர் மற்றும் முகவரி	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை	Places at which or person with whom the balance is kept (if cash is kept at more than one place/persons, mention name and balance available) எஞ்சியுள்ள தொகை எந்தெந்த இடங்களில் அல்லது எந்தெந்த நபரிடம் உள்ளது என்பது (ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில்/நபர்களிடம் கொக்கம் ஏதேனும் இருந்தால் அவர்களின் பெயர் மற்றும் அவர்களிடம் எஞ்சியுள்ள தொகை ஆகியவற்றைக் குறிப்பிடவும்)	Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணைபின் 7ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பகுதி-A அட்டவணைபின் 2ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
1	2	3	4	5	6	7	8	9	10
10/04/2024	Chinnakamy	16		16	Chinna Sany	Emplo Yee Salg ry	2,000		
11/04/2024	Perumal			17	Perumal	Auto Banner.	1,500		
11/04/2024	Sree Krishna Shavan Hotel			18	Sri Krishna 19 Shavan Hotel	Food	480		
11/04/2024	Sree Akshayam Hotel			19	Sree Akshayam Hotel	Food	347		

M. Arjunan 18

Receipt வரவுகள்		Payment செலுத்தப்பட்ட தொகை					Balance Amount எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)	
Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received தொகை பெறப்பட்ட நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/பிற அமைப்புகளின் பெயர் மற்றும் முகவரி	Receipt No. ரசீது எண்	Amount தொகை	Bill No./Voucher No. and Date பட்டி. எண்/ரசீது எண் மற்றும் நாள்	Name of Payee and Address தொகை செலுத்தியவரின் பெயர் மற்றும் முகவரி	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை	Places at which or person with whom the balance is kept (if cash is kept at more than one place/persons, mention name and balance available) எஞ்சியுள்ள தொகை எந்தெந்த இடங்களில் அல்லது எந்தெந்த நபரிடம் உள்ளது என்பது (ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில்தர்பர்களிடம் ரொக்கம் ஏதேனும் இருந்தால் அவர்களின் பெயர் மற்றும் அவர்களிடம் எஞ்சியுள்ள தொகை ஆகியவற்றைக் குறிப்பிடவும்)	Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணையின் 7ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பகுதி-A அட்டவணையின் 2ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
1	2	3	4	5	6	7	8	9	10
7/04/2024	Sree Akshayam Hotel ✓			20	Sree Akshayam Hotel	Food	231 ✓		
7/04/2024	Gowri Shankar Hotel ✓			21	Gowri Shankar Hotel	Food	329 ✓		
8/04/2024	Sree Akshayam Hotel ✓			22	Sree Akshayam Hotel	Food	231 ✓		
				Total			72,301 ✓		

(Signature)
S. S. S. S.

(Signature)
ASSISTANT

EXPENDITURE OBSERVER
04-Chennai Central Parliamentary
Constituency

(Signature)
ASSISTANT

EXPENDITURE OBSERVER (HQ)
04-Chennai Central Parliamentary
Constituency

(Signature)

(Part C)
(பாகம் C)

Bank Register for Maintenance of Day to Day Accounts by Contesting Candidates

தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் அன்றாடச் செலவு குறித்த கணக்குகளை வைத்து வருவதற்கான வங்கிப் பதிவேடு

Name of the Candidate:
வேட்பாளரின் பெயர்:

MANJUNATHA.R

Name of Political Party, if any :

ஏதேனும் அரசியல் கட்சியை சார்ந்தவராக இருப்பின் அதன் பெயர்:

Constituency from which contested:
போட்டியிட்ட தொகுதியின் பெயர்:

CHENNAI CENTRAL, லக்ஷிய சென்னை.

Date of Declaration of Result:

04/06/2024

Name and address of Election Agent:

தேர்தல் முகவரின் பெயரும் முகவரியும்:

FEDERAL BANK

Name of the Bank:

NO:22-A, P.R.SUNDARAM IYER STREET, DHARMAPURI - TAMILNADU - 636701

Branch Address:

2016060083458

Account No.:

வங்கி கணக்கு எண்:

(From the date of nomination to the date of declaration of result of election, both dates inclusive)

(வேட்புணு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள் வரை, இரு நாட்களும் உட்பட)

Deposit வைப்புத் தொகை				Payment செலுத்தப்பட்ட தொகை				Balance எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)
Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received/ deposited in Bank யாரிடமிருந்து தொகை பெறப்பட்டதோ அந்த நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/அமைப்பின்/பாடுதொரு அமைப்பின் பெயர் மற்றும் முகவரி எந்த வங்கியில் தொகை வைப்பது செய்யப்பட்டதோ அந்த வங்கியின் பெயர் மற்றும் முகவரி	Cash/Cheque No., Bank name and Branch வங்கியின் மற்றும் வங்கிக் கிளையின் பெயர், ரொக்கம்/காசோலை எண்	Amount தொகை	Cheque No. காசோலை எண்	Name of payee தொகை செலுத்தியவரின் பெயர்	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை		
1	2	3	4	5	6	7	8	9	10
16/06/24	Cash Deposit - Self	Cash	400/-	By Bank		Insurance	1000/-	3000/-	
26/06/24	Cash Deposit - Self		100,000			Revol.			
30/06/24	Cash Deposit - Self		13,000						
			<u>1,16,000</u>						

Manjunatha.R

Deposit வைப்புத் தொகை			Payment செலுத்துபட்ட தொகை					Balance எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)
Date திகதி	Name and address of person/party/association/body/any other from whom the amount received/deposited in Bank யாருடையிருந்து தொகை பெறப்பட்டதோ அந்த நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/அமைப்பின்/யாதொரு அமைப்பின் பெயர் மற்றும் முகவரி அந்த வங்கியில் தொகை வைப்பீடு பெய்யப்பட்டதோ அந்த வங்கியின் பெயர் மற்றும் முகவரி	Cash/Cheque No., Bank name and Branch வங்கியின் மற்றும் வங்கிக் கிளையின் பெயர், கொக்கம்/காசோலை எண்	Amount தொகை	Cheque No. காசோலை எண்	Name of payee தொகை செலுத்தியவரின் பெயர்	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை		
1	2	3	4	5	6	7	8	3/19	10
23/03/2024						Non-resident Deposit	10,000	1,16,000	
24/03/2024						Non-resident Deposit	10,000	1,06,000	
24/03/2024						Non-resident Deposit	10,000	96,000	
24/03/2024						Non-resident Deposit	5,000	91,000	
24/03/2024			1,01,200					1,92,300	
24/03/2024	Self Deposit		50			Bank auto/ Petrol/ Employer Salary	2,000	1,92,350	
24/03/2024	Bank INT							1,90,350	

M. Arjun Kumar

Deposit
வைப்புத் தொகை

Payment
செலுத்தப்பட்ட தொகை

Balance
எஞ்சியுள்ள
தொகை

Remarks, if any
குறிப்புகள் (ஏதேனும்
இருப்பின்)

Name and address of
person/party/association/body/any
other from whom the amount
received/deposited in Bank
யாரிடமிருந்து தொகை பெறப்பட்டதோ
அந்த நபரின்/அரசியல்
கட்சியின்/சங்கத்தின்/அமைப்பின்/யாதொரு
அமைப்பின் பெயர் மற்றும் முகவரி
எந்த வங்கியில் தொகை வைப்பீடு
செய்யப்பட்டதோ அந்த வங்கியின் பெயர்
மற்றும் முகவரி

Cash/Cheque
No., Bank name
and Branch
வங்கியின் மற்றும்
வங்கிக் கிளையின்
பெயர்,
ரொக்கம்/காசோலை
எண்

Amount
தொகை

Cheque
No.
காசோலை
எண்

Name of
payee
தொகை
செலுத்தியவரின்
பெயர்

Nature of
Expenditure
செலவின்
தன்மை

Amount
தொகை

190,350

Any expense mentioned in
column 7 of this table and not
mentioned in column 2 of table
of Part-A should be clarified
here.

இந்த அட்டவணையின் 7ம்
நெடும்பத்தியில்
குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு
செலவு மற்றும் டாகம்-A
அட்டவணையின் 2ம்
நெடும்பத்தியில் குறிப்பிடப்படாத
யாதொரு செலவு பற்றி இங்கு
விளக்கம் அளிக்க வேண்டும்.

2

3

4

5

6

7

8

9

10

3/00

24

3/03

24

2/00

24

2/00

24

3/00

24

3/12/24

Auto/
Petrol
(Employer)

20,000

1,70,350

Attidut
file &
Typing

3000

1,16,7,350

Room
Rent

4000

1,16,3,350

Employer
Salary

4,000

1,59,750

Food

612

1,58,738

Food

231

1,58,507

Manjusha . P

Deposit
வைப்புத் தொகை

Payment
செலுத்தப்பட்ட தொகை

Balance
எஞ்சியுள்ள
தொகை

Remarks, if any
குறிப்புகள் (ஏதேனும்
இருப்பின்)

Name and address of
person/party/association/body/any
other from whom the amount
received/deposited in Bank
பாரிடமிருந்து தொகை பெறப்பட்டதோ
அந்த நபரின்/அரசியல்
வட்டியின்/சங்கத்தின்/அமைப்பின்/யாதொரு
அமைப்பின் பெயர் மற்றும் முகவரி
அந்த வங்கியில் தொகை வைப்பீடு
செய்யப்பட்டதோ அந்த வங்கியின் பெயர்
மற்றும் முகவரி

Cash/Cheque
No., Bank name
and Branch
வங்கியின் மற்றும்
வங்கிக் கிளையின்
பெயர்,
பொக்கம்/காசோலை
எண்

Amount
தொகை

Cheque
No.
காசோலை
எண்

Name of
payee
தொகை
செலுத்தியவரின்
பெயர்

Nature of
Expenditure
செலவின்
தன்மை

Amount
தொகை

Any expense mentioned in
column 7 of this table and not
mentioned in column 2 of table
of Part-A should be clarified
here.

இந்த அட்டவணையின் 7ம்
நெடும்பத்தியில்
குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு
செலவு மற்றும் பாகம்-A
அட்டவணையின் 2ம்
நெடும்பத்தியில் குறிப்பிடப்படாத
யாதொரு செலவு பற்றி, இங்கு
விளக்கம் அளிக்க வேண்டும்.

2

3

4

5

6

7

8

9

10

Food	239	1,58,268
Pamphlet Printing	5000	1,53,268
Food	310	1,52,958
Food	630	1,52,328
Employer Salary	2,000	1,50,328

Date	Deposit வைப்புத் தொகை		Payment செலுத்துபட்ட தொகை					Balance எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)
	Name and address of person/party/association/body/any other from whom the amount received/deposited in Bank பாடிட்டுக்குத் தொகை பெறப்பட்டதோ வாங்கியவர்/அரசியல் அமைப்பின்/அமைப்பின்/பாடொரு வங்கியின் பெயர் மற்றும் முகவரி அமைப்பின் பெயர் மற்றும் முகவரி எந்த வங்கியில் தொகை வைப்பீடு செய்யப்பட்டதோ அந்த வங்கியின் பெயர் மற்றும் முகவரி	Cash/Cheque No., Bank name and Branch வங்கியின் மற்றும் வங்கிக் கிளையின் பெயர், பொக்கம்/காசோலை எண்	Amount தொகை	Cheque No. காசோலை எண்	Name of payee தொகை செலுத்தியவரின் பெயர்	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை		
1	2	3	4	5	6	7	8	9	10
25/10/24						Food	347	149,981	
26/10/24						Bread	45	149,936	
27/10/24						Employer Salary	2,000	147,936	
28/10/24						Auto Bames	1,500	146,436	
29/10/24						Food	480	145,956	

Manjitha R.

Date	Name and address of person/party/association/body/any other from whom the amount received/deposited in Bank அந்த நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/அமைப்பின்/யாதொரு அமைப்பின் பெயர் மற்றும் முகவரி அந்த வங்கியில் தொகை வைப்பது செய்கப்பட்டதோ அந்த வங்கியின் பெயர் மற்றும் முகவரி	Cash/Cheque No., Bank name and Branch வங்கியின் மற்றும் வங்கிக் கிளையின் பெயர், ரொக்கம்/காசோலை எண்	Amount தொகை	Payment செலுத்தப்பட்ட தொகை			Balance எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்) Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணைவின் 7ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பாகம்-A அட்டவணைவின் 2ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.	
				Cheque No. காசோலை எண்	Name of payee தொகை செலுத்தியவரின் பெயர்	Nature of Expenditure செலவின் தன்மை			Amount தொகை
1	2	3	4	5	6	7	8	9	10
23/04						Food	347	1,45,609	
24						Food, Juice	231	1,45,378	
24						Food	329	1,45,049	
24						Food	231	1,44,818	
24								1,44,818	

Account Balance
Till date

R. Raju
ASSISTANT
EXPENDITURE OBSERVER

J. N. N.
ASSISTANT
EXPENDITURE OBSERVER (HQ)

04-Chennai Central Parliamentary
Constituency

04-Chennai Central Parliamentary
Constituency